

ஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரம்



ஸ்ரீ ஸாயிபாபா ஸன்ஸ்தான், சீர்டி.

ஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரம்

அல்லது

ஸ்ரீ ஸாயிபாபாவின்
அற்புத வாழ்க்கையும் உபதேசங்களும்

காலஞ்சென்ற ஹேமாட்பந்த் என்னும்
ஸ்ரீ கோவிந்தராவ் ரகுநாத் தாபோல்கர் அவர்களின்
மராட்டிய மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது

ஆங்கில மொழிபெயர்ப்பு
நாகேஷ் வாசுதேவ் குணாஜி

தமிழாக்கம்

சொக்கலிங்கம் சுப்ரமணியன், B.E.,

GL ஹவுஸ், 5/8C சீத்தாராம் நகர், சாக்கோட்டை Post
கும்பகோணம், Pin - 612 401
(Phone 0435/2414330)

பிரசுரிப்பாளர்கள் : (புத்தகம் கிடைக்குமிடம்)

எக்ஸ்சிக்யூடிவ் ஆபீஸர்,
ஸ்ரீ ஸாயிபாபா சன்ஸ்தான், சீர்டி - 423 109
அகமத்நகர் ஜில்லா, மகாராஷ்டிரா.
போன் : 02423/255175

&

ஸ்ரீ ஸாயிபாபா சன்ஸ்தான், சீர்டி
ஸாயி நிகேதன், 804-B, டாக்டர் அம்பேத்கர் ரோடு,
தாதர், மும்பை - 400 014 (மகாராஷ்டிரா)
போன் : 24166556

நூல் விலை :

7th Edition - 2004
10,000 Copies

Rs. 35/-

Mr. D.M. SUKTHANKAR
Chairman
Shri Sai Baba Sansthan, Shirdi,
Sai Niketan, 804-B, Dr. Ambedkar Road,
Dadar, Mumbai - 400 014.

காபிரைட் : ஸ்ரீ ஸாயிபாபர சன்ஸ்தான், சீர்டி

Printed by :

Anil Apporv Printers & Mfrs. Pvt. Ltd.
759/74, Prabhat Road, Pune - 411 004.

சமர்ப்பணம்

அன்புடனும், பக்தியுடனும் யாரொருவர் எனக்கு ஓர் இகை,
ஒரு மலர், ஒரு பழம் அல்லது தண்ணீரை சமர்ப்பிக்கிறார்களோ,
அந்தத் தூய்மையான தன்னடக்கமுடையவருடைய அன்புக்
காணிக்கையானது ஆர்வத்துடனும், தாமதமின்றியும் என்னால் ஏற்றுக்
கொள்ளப்படுகிறது.

- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
பகவத்கீதை IX : 26

அந்தர்யாமியாய் விளங்குகின்ற
ஸ்ரீ ஸாயிபாபாவுக்கு
இப்பணியினையும் என்னையும் சமர்ப்பிக்கிறேன்.

பொருளடக்கம்

அத்தியாயம்

பக்கம்

தமிழ்ப் பதிப்பின் முன்னுரை
(மொழிபெயர்ப்பாளருடையது)
மொழி பெயர்ப்பாளரின் முன்னுரை
(இரண்டாம் பதிப்பு)

1. கோதுமை மாவு அரைத்த அற்புத நிகழ்ச்சி -
நமஸ்காரங்கள் - கோதுமை மாவு அரைத்த நிகழ்ச்சியும்,
அதன் தத்துவ உட்கருத்தும் 1
2. இப்பணியைச் செய்வதன் நோக்கம் - இஃதை
மேற்கொள்வதில் உள்ள திறமையின்மையும்,
துணிவின்மையும் - காரசார விவாதம்
குறிப்பிடக்கூடியதும், முனிவருடைய பட்டமுமான
"ஹேமாட்பந்தை" வழங்குதலும் - குருவின் அவசியம் 5
3. ஸாயிபாபாவின் அனுமதியும், வாக்குறுதியும் -
அடியார்க்கு இடப்பட்ட திருப்பணிகள் - பாபாவின்
நிகழ்ச்சிகள் வழிகாட்டும் விளக்குகள் அவரின் தாயன்பு
- ரோஹிலாவின் கதை - அவரின் சுவையும்
அமுதமுமான மொழிகள் 14
4. சீர்டிக்கு ஸாயிபாபாவின் முதல் விஜயம் ஞானியின்
வருகை - சீர்டி ஒரு புண்ணிய தீர்த்தம் ஸாயிபாபாவின்
தோற்றம் - கௌலிபுவாவின் கருத்து - விட்டலின்
பிரசன்னம் - க்ஷீர்ஸாகரின் கதை - பிரயாகையில்
தாஸ்கணுவின் குளியல் - ஸாயிபாபாவின் அயோனி
ஜன்மமும், அவரின் முதல் சீர்டி விஜயமும் - மூன்று
சத்திரங்கள் 21

5. சாந்தப்பலின் கல்யாண கோஷ்டியுடன் பாபாவின் வருகை - வரவேற்கப்பட்டு "ஸாயி" என அழைக்கப்படுதல் - மற்ற ஞானிகளுடன் தொடர்பு - அவருடைய உடையும் அன்றாட நிகழ்ச்சி நியதிகளும் - பாதுகைகளின் கதை - மொஹித்தினிடம் மல்யுத்தப் பயிற்சியும், வாழ்க்கையில் மாற்றமும் - தண்ணீரால் விளக்கெரித்தல் - போலி குரு ஜவஹர் அலி. 31
6. ஸ்ரீராம நவமித் திருவிழாவும், மகுதி ரிப்பேர்களும் குருவின் கை தீண்டலினால் ஏற்படும் பயன் - ஸ்ரீராம நவமித் திருவிழா - அதன் ஆரம்பம், மாறுதல்கள் முதலியன - மகுதி ரிப்பேர்கள். 43
7. வியக்கத்தகு அவதாரம் - ஸாயிபாபாவின் குணாதிசயங்கள் - அவரின் யோக சாதனைகள் - அவரின் எங்குநிறை தன்மை - குஷ்டரோக அடியவனின் சேவை - குழந்தை காபர்டேயின் பிளேக் வியாதி - பண்டரீபுரத்துக்குச் செல்லல். 55
8. மானிடப் பிறவியின் சிறப்பு - ஸாயிபாபா உணவுப் பிச்சையெடுத்தல் - பாயஜாபாயியின் சேவை - ஸாயிபாபாவின் படுக்கை - குசால் சந்திடம் அவருக்கு உள்ள பிரேமை. 66
9. விடைபெறும்போது ஸாயிபாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல் - கீழ்ப்படியாதிருத்தலின் விளைவு - சில நிகழ்ச்சிகள் - பிச்சை எடுப்பதும் அதன் அவசியமும் - பக்தரின் (தர்கட் குடும்பத்தின்) அனுபவம் - பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்பட்டார். 74

10. ஸாயிபாபாவின் வாழ்க்கை நடைமுறை -
அவர்படுக்கும் பலகை - சீரடியில் அவரின் வாசம் -
அவரின் அறிவுரைகள் - அவரின் பணிவு - மிகவும்
எளிய வழி. 84
11. சகுணப் பிரம்மமாக ஸாயி - டாக்டர் பண்டித்தின்
வழிபாடு - ஹாஜி சிதிக்ஃபால்கே - ஐம் பூதங்களின்
மேல் பாபாவின் கட்டுப்பாடு. 94
12. ஸாயி லீலைகள் - (1) காகாமஹாஜனி, (2) வக்கீல் துமால்,
(3) திருமதி. நிமோண்கர், (4) முவே சாஸ்திரி, (5) ஒரு
டாக்டர் ஆகியோரின் அனுபவங்கள். 101
13. அதிகமான ஸாயி லீலைகள் - வியாதிகள்
குணமாக்கப்படுதல் - (1) பீமஜீ பாடல் (2) பாலா சிம்பி,
(3) பாபுஸாஹேப் புட்டி, (4) ஆலந்திசுவாமி,
(5) காகாமஹாஜனி, (6) ஹர்தாவைச் சேர்ந்த
தத்தோபந்த். 108
14. நாந்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜீ வாடியா - மௌலி
ஸாஹேப் முனிவர் - தக்ஷிணை சாஸ்திரம் - மீமாம்ஸை. 115
15. நாரத இசை முறை - திரு. சோல்கரின் சர்க்கரை இல்லாத
தேநீர் - இரண்டு பல்லிகள். 125
- 16-17 துரித பிரம்ம ஞானம் 130
- 18-19 ஹேமாட்பந்த் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு
ஆசீர்வதிக்கப்பட்டார் - திருவாளர் ஸாடே, திருமதி.
தேசமுக்கின் ஊக்குவித்தல் - உபதேச வகைகள்
அவதூறு பேசுவது பற்றியும், உழைப்புக்கு ஊதியம்
கொடுப்பது பற்றியும் போதனைகள். 139

20. தாஸ்கணுவின் பிரச்சனை காகாவின் வேலைக்காரப் பெண்ணால் தீர்ந்தது. 160
21. (1) V.H. டாகூர், (2) அனந்தராவ் பாடண்கர், (3) பண்டரீபுரத்து வக்கீல் ஆகியோரின் கதைகள் 168
22. பாம்புக்கடியிலிருந்து மீட்புதலி - (1) பாலாஸாஹேப் மிரீகர், (2) பாபுஸாஹேப் புட்டி, (3) அமிர் சக்கர் (4) ஹேமாட்பந்த் - பாம்புகளைக் கொல்வதைப் பற்றிப் பாபாவின் கருத்து. 176
23. யோகமும், வெங்காயமும் - பாம்புக் கடியினின்று சாமா குணமாக்கப்படுதல் - வாந்தி பேதியின் (காலரா) கட்டளைகள் மீறப்பட்டன - குரு பக்திக்குக் கடுமையான பரிசோதனை 185
24. பாபாவின் தமாஷும் வேடிக்கையும் - சணக் லீலை (1) ஹேமாட்பந்த், (2) ஸுதாமர், (3) அண்ணா சீஞ்சணீகரும் மாவசிபாயியும். 193
25. அஹமத் நகர் தாமு அண்ணா - (1) வியாபார விவகாரம் (2) மாம்பழ லீலை. 201
26. (1) பக்தபந்த், (2) ஹரிச்சந்திர பிதலே, (3) கோபால் ஆம்ப்டேகர் ஆகியோரின் கதைகள். 209
27. விஷ்ணு ஸஹஸ்ரநாமம், பாகவதம் இவைகளைக் கொடுத்து அனுக்லம் செய்தல் - தீக்ஷித்தின் விட்டல் காட்சி - கீதா ரஹஸ்யம் - காபர்டே. 216

28. சீர்டிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக் குருவிகள் - (1) லக்மிசந்த், (2) பர்ஹாண்பூர் மாது, (3) மேகா. 225
29. (1) சென்னை பஜனை சங்கம், (2) தெண்டுல்கர் (தகப்பனாரும் மகனும்), (3) டாக்டர் கேப்டன் ஹாடே, (4) வாமன் நார்வேகர் ஆகியோரின் கதைகள். 235
30. சீர்டிக்கு இழுக்கப்பட்ட (1) வணியைச் சேர்ந்த காகாஜி வைத்யா, (2) பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால் 244
31. (1) சந்நியாசி விஜயானந்த், (2) பாலாராம் மான்கர், (3) நூல்கர், (4) மேகா, (5) புலி இவர்களெல்லாம் பாபாவின் முன்னிலையில் உயிர் நீத்தல். 251
32. குரு - கடவுள் தேவை - பட்டினி அங்கீகரிக்கப் படவில்லை. 259
33. உதியின் பெருமை - தேவ்ஷி - பிளேக் வியாதிகள் குணமாக்கப்படுதல் - ஜாம்நேர் அற்புதம் - நாராயண்ராவின் வியாதி - பாலாபுவாஸுதார் - அப்பா ஸாஹேப் குல்கர்ணி, ஹரிபாவ் கர்ணிக். 268
34. உதியின் பெருமை (தொடர்ச்சி) (1) டாக்டரின் சகோதரியின் மகன், (2) டாக்டர் பிள்ளை, (3) சாமாவின் மைத்துனி, (4) ஈரானியப் பெண், (5) ஹர்தா கனவான், (6) பம்பாய்ப் பெண்மணி. 279
35. சோதிக்கப்பட்டுப் போதாக்குறை ஏதுமில்லை எனக் கண்டுணர்தல் - காகா மஹாஜனியின் நண்பரும், எஜமானரும் - பாந்த்ராகாரரின் தூக்கமின்மை வியாதி - பாலாஜி பாடல் நெவாஸ்கர். 287

36. (1) இரண்டு கோவா கனவான்கள், (2) திருமதி. ஒளரங்காபாத்கர் ஆகியோரின் அற்புதக் கதைகள். 297
37. சாவடி ஊர்வலம் 306
38. பாபாவின் ஹண்டி - கோவிலை மதிக்காதிருத்தல் - காலா அல்லது கூட்டுக் கலவை - ஒரு கிண்ணம் மோர். 312
- 39-50 பாபாவின் ஸமஸ்கிருத ஞானம், கீதையின் ஒரு ஸ்லோகத்திற்கு பாபாவின் பொருள் விளக்கம் - சமாதி மந்திர் கட்டுதல். 320
40. பாபாவின் கதைகள் (1) திருமதி. தேவ்வின் "உத்யாபன" விழாவிற்கு ஒரு சந்நியாசிபோல் மற்ற இருவருடன் செல்லுதல் (2) ஒரு சித்திர ரூபத்தில் ஹேமாட்பந்தின் வீட்டுக்குச் செல்லுதல். 330
41. சித்திரத்தின் கதை - கந்தல் திருடுதலும் - ஞானேசுவரி பாராயணமும். 336
42. பாபா மஹா சமாதியடைதல் - முன்பாகவே உணர்த்திய குறிப்பு - ராமச்சந்திர தாதா பாடல், தாத்யா கோதே பாடல் இவர்கள் மரணம் தவிர்த்தல் - லக்ஷ்மிபாய் சிந்தேவுக்கு தர்மம் செய்தல் - கடைசி நேரம். 342
- 43-44. பாபா மஹா சமாதியடைதல் (தொடர்ச்சி) ஏற்பாடுகள் - சமாதி மந்திர் (கோவில்) - செங்கல் உடைதல் - 72 மணி நேர சமாதி - ஜோக்(G)கின் துறவு - பாபாவின் அமுத மொழிகள். 349

45. காகா ஸாஹேப்பின் ஐயமும், ஆனந்தராவ் கண்ட
காட்சியும் - மரப்பலகை பாபாவின்
படுக்கைக்கானது பகத்தினுடையது அல்ல. 358
46. பாபாவின் கயா பயணம் - ஆடுகளின் கதை. 366
47. பாபாவின் பூர்வஜென்ம ஞாபகங்கள் -
வீரமபத்ரப்பா, சனபஸப்பா (பாம்பு, தவளை)
இவர்களின் கதை. 373
48. அடியவர்களின் அல்லலை அகற்றுதல் - (1)
சேவடே, (2) சபட்ணேகர் ஆகியோரின் கதைகள். 381
49. (1) ஹரி கானோபா, (2) ஸோமதேவ் ஸ்வாமி, (3)
நானாஸாஹேப் சாந்தோர்கர் ஆகியோரின்
கதைகள். 390
50. (1) காகாஸாஹேப் தீக்ஷீத், (2) பூநீ தேம்பே ஸ்வாமி,
(3) பாலாராம் துரந்தர் ஆகியோரின் கதைகள். 397
- முடிவுரை 405
- ஆரத்தி 409
- சீர்டி ஸாயிபாபா அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம்
ஸ்ரீ ஸாயிராம்



தமிழ்ப் பதிப்பின் முன்னுரை

(முதற் பதிப்பு)

1964-ம் ஆண்டு முதல் கோயமுத்தூர் ஸ்ரீ நாகஸாயி மந்திருக்கு அடிக்கடி செல்லும் பாக்கியம் பெற்றிருந்தேன். சீர்டி ஸாயிபாபா அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை அறிய விழையும் தூண்டுதலால் அப்போது அங்கு இருந்த திரு. சாரி அவர்களிடமிருந்து ஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரம் என்னும் நூலின் ஆங்கிலப் பதிப்பை வாங்கிப் படித்தேன்.

ஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரற்கு என உரிய தனிச்சிறப்புகளாவன

1. ஸத் சரிதம் பாபா இவ்வுலகத்தில் வாழ்ந்திருந்தபோதே அவரால் ஆசீர்வாதம் செய்யப்பட்டு திரு ஹேமாட்பந்த அவர்களால் எழுதப்பட்டது.

2. இந்நூலைக் குளித்தபின் ஆசாரம், அன்பு, நம்பிக்கையுடன் எவரெவர் ஒரு வாரத்தில் படித்து முடிக்கிறார்களோ அவர்களுடைய கேடுகள் அழிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நூலைப் படிப்பதால் என்னென்ன நலன்கள் கிடைக்கும் என்பதைப் பிற்சேர்க்கையில் காணலாம்.

3. கிறிஸ்தவர்களுக்குப் பைபிகளும், முகம்மதியர்களுக்குக் குரானும், சைவர்களுக்குத் தேவாரம், திருவாசகம், வைணவர்களுக்குத் திவ்வியப் பிரபந்தமும் எவ்வாறு உயர்ந்ததாகக் கருதப்படுகிறதோ அவ்வளவு முக்கியம் வாய்ந்த நூலாக சீர்டி ஸாயி பக்தர்க்கு "ஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரம்" கருதப்படுகிறது.

பின்னர் இந்நூல் இதுகாறும் தமிழ் மொழியில் வெளிவராதது அறிந்து அதை நான் தமிழில் மொழிபெயர்க்க விரும்பினேன்.

இது குறித்து 1966-ஆம் ஆண்டில் சீர்டி சன்ஸ்தானத்திற்கு எழுதிக் கேட்டேன். அப்போது இருந்த கோர்ட் ரிஸ்வர் திரு. B.G. போட்னிஸ் அவர்கள் என்னை ஊக்குவிக்குமுகமாகப் பதில் எழுதினார்.